

பொருளாதாரத்தை தூண்டிவிடவும் சமுதாய வளர்ச்சிக்கு வலுவூட்டவுமான திட்டத்திற்கு ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் ஒப்புதல் அளிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 9, 2021) – இந்த வாரத்தில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது [சமுதாய மேம்பாட்டுத் திட்டம் \(Community Improvement Plan\)](#) (CIP) ஒன்றுக்கு ஒப்புதல் வழங்கியது; இது வேலைவாய்ப்பு வளர்ச்சியை தூண்டிவிடவும், இலக்கு வைத்த பகுதிகளின் புதிய கட்டிடங்களுக்கான விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கவும், ப்ராம்ப்ட்டன் நகரின் உள்ளூர் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்க்கவும் உதவும்.

பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து, நகரின் வியாபார சமூகம் மீட்சிபெற்று வரவும் தாக்குப் பிடித்து நிற்கும் தன்மைக்கு ஆதரவளிக்கவும் நகர நிர்வாகமானது தன்னை அர்ப்பணித்துக்கொண்டபடியே இருந்து வந்திருக்கிறது.

கடந்த ஆண்டு, ப்ராம்ப்ட்டன் நகர சபையானது, நகரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான ஒரு கட்டுக் கோப்பு பணிக்காக, [பொருளாதார மீட்சிக்கான யுக்தி \(Economic Recovery Strategy\)](#) ஒன்றுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மூலோபாயமானது நான்கு எல்லைக்கற்களாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: புதுமை படைத்தல்; தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு- இதில் தொழில்முனைவோர் மற்றும் சிறு வணிகங்களுக்கு சிறந்த ஆதரவும் சேர்ந்துள்ளது; முதலீடு; கலைகள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா; மற்றும் உள்கட்டமைப்பு.

நகர நிர்வாகம் தொடர்ந்து முதலீடுகளை ஈர்க்கிறது; 2020 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்தினால் பெறப்பட்ட திட்டமிடல் விண்ணப்பங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உள்ளது .

அந்த ஆரம்ப வேகத்துடனேயே முன்னேறிச்செல்வதற்கு , சிஐபி (CIP) ஒன்றை நிறுவுவது என்பது, உள்ளூர் பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்வதற்கும் போட்டிகளில் இருந்து ப்ராம்ப்ட்டனுக்கு கிடைக்கும் நன்மைகளை மேம்படுத்துவதற்கும் மற்றொரு படியாக இருக்கும். ஒன்ட்டேரியோ மாகாணத்தின் திட்டமிடல் சட்டமானது, உள்ளூர் நகராட்சிகள் தங்களின் ஒரு உள்ளூர்பகுதியை ஒரு சமூக மேம்பாட்டு திட்ட பகுதியாக நியமனம் செய்துகொள்ள அனுமதிக்கிறது; வளர்ந்து வரும் நகரத்திற்கு தேவையான வேலை வாய்ப்புகள் மற்றும் வசதிகளை உருவாக்க தனியார் துறைக்கு நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகளை வழங்குகிறது.

சிஐபி (CIP)யின் கீழ் வழங்கப்படக்கூடிய சாத்தியமான உபகரணங்களில், ஆரம்பக்கட்ட ஊக்கத்தொகையானது, வரிவிதிப்பு அதிகரிப்புக்கு சமமான மானியம் (டிஐஇஜி(TIEG)) ஆகும், இது ஆராய்ச்சி மற்றும் ஆய்வக இடம் போன்ற நிரப்பு பயன்பாடுகளையும் உள்ளடக்கிய அலுவலக

வேலைவாய்ப்பை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. TIEG என்பது வணிக உரிமையாளர் எதிர்கொள்ளக்கூடிய சொத்து வரி அதிகரிப்பின் ஒரு பகுதியை ஈடுசெய்வதற்கான ஒரு மானியம் அல்லது தள்ளுபடி ஆகும்.

கூடுதலாக, அலுவலக வேலைவாய்ப்புக்காக நகர அளவிலான TIEG ஐ செயல்படுத்துவதன் மூலம், 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ப்ராம்ப்டன் நகரின் முக்கிய அலுவலக திட்ட (Major Office Program) த்தின் மூலம் வழங்கப்படும் பிராந்தியத்தின் TIEG ஐ அணுக முடியும். தரமான அலுவலக பணியிடத்திற்கான திட்டங்களில் முதலீடு அதிகரிப்பதும் கூட, குடியிருப்பாளர்கள் வாழவும், வேலை செய்யவும் மற்றும் கற்றுக்கொள்ளவும் முடிகின்ற “முழுமையான சமூகங்களின்” சூழலை பெணிக்காக்கும்.

2021 ஆம் ஆண்டின் Q2 (இரண்டாம் காலாண்டு) மற்றும் Q3 (மூன்றாவது காலாண்டு) ஆகியவற்றின் போது சிஐபி (CIP)யைத் தயாரித்து இறுதி செய்ய நகர ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நகரநிர்வாகமானது ஒரு சட்டபூர்வமான பொதுக் கூட்டத்தை நடத்துகிறது, மேலும் இறுதி சிஐபி (CIP) யானது, ஒன்ட்டேரியோவின் நகராட்சி விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதிக்கான அமைச்சகத்திற்கு மறுஆய்வு மற்றும் கருத்துரைக்காக அனுப்பப்படும். சிஐபி (CIP) ஆனது Q4 (4 ஆவது காலாண்டு)இறுதிக்குள்ளாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிஐபி (CIP) ஆனது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் மற்றும் ப்ராம்ப்டன் நகரத்தின் வேலைவாய்ப்பு தேவைகளின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும். சிஐபி (CIP) ஆனது, நகரசபையின் காலத்திற்குள் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டிய விஷயங்களை, "[வாய்ப்புகளுக்கான நகரம் \(City of Opportunities\)](#)" என்னும் விஷயத்துடன் ஒத்துப்போகச்செய்கிறது.

சிஐபி (CIP) ஆனது, அதன் முக்கிய துறைகளில் கூடுதல் வேலைவாய்ப்பை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது: புதுமை படைத்தல் மற்றும் தொழில்நுட்பம்; தொழில் முனைதல்; சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல்; மற்றும் மேம்பட்ட உற்பத்தி. ப்ராம்ப்டனில் தற்போதைய சந்தை நிலைமைகள் இந்த ஒவ்வொரு பகுதியிலும் புதிய கட்டுமானத்திற்கான, தொடர்ச்சியான முதலீட்டை ஆதரிக்கின்றன.

அறிஞர் கூற்றுக்கள்

“எங்கள் உள்ளூர் பொருளாதார மீட்சிக்கு பங்களிக்கின்ற தனியார் முதலீட்டை ஊக்குவிக்கின்ற ப்ராம்ப்டன் நகர நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதற்கான பல வழிகளை ஒரு சமூக மேம்பாட்டுத் திட்டம் வழங்குகிறது. ப்ராம்ப்டன் வாய்ப்புகளின் நகரமாகும் மற்றும் ஒரு சிஐபி (CIP) யை நிறுவுவது என்பது தொற்றுநோய் பரவலின் ஊடாக பொருளாதார மீட்சிக்கு நாம் நடைபோடும்போது எங்கள் இலக்குகளை அடைய மற்றொரு முக்கியமான படிக்கல்லாக இருக்கும்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்களுடைய பொருளாதார மீட்சிக்கான மூலோபாயத்தின் கீழாக, உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதற்கான முதலீட்டின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக சிஐபி (CIP) யை கவுன்சில் அடையாளம் கண்டது. அவை தான் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். ப்ராம்ப்ட்டன் வணிகங்கள் வெற்றிபெறுகின்றன என்றால், அது நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம் என்பதாக அர்த்தம்”.

- மார்ட்டின் மெடெய்ரோஸ், வார்டுகள் 3 & 4; பிராந்திய கவுன்சிலர் மற்றும் தலைமைப்பொறுப்பு, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் குழு, தலைமைப்பொறுப்பு, பொருளாதார மேம்பாட்டுக்குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“இந்த சமூக மேம்பாட்டுத் திட்டமானது, சுற்றுப்புறங்களை வலுப்படுத்தவும், தனியார் துறை முதலீட்டைத் தூண்டவும், எங்கள் சொந்த நடவடிக்கைகள் மற்றும் முக்கிய கூட்டாண்மை மூலம் சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டவும் உதவும்.”

• பேட் ஃபோர்ட்டினி, வார்டுகள் 7 & 8, பிராந்திய கவுன்சிலர் மற்றும் துணைத் தலைமைப்பொறுப்பு, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“நகரத்தின் 2040 க்கான தொலைநோக்குப்பார்வையானது, சமூகத்தில் வாழுகின்ற மற்றும் பணிபுரிகின்ற நகரத்தின் தொழிலாளர் சக்தியை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை அங்கீகரிக்கிறது. நமது சமூகத்தில் இன்னும் அதிக அலுவலக முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் ப்ராம்ப்ட்டன் நகரில் அதிகமானோர் ஓரிடத்தில் வேலைவாய்ப்பு பெறுவதை அடைவதற்கு இந்த சமூக மேம்பாட்டுத் திட்டம் உதவும்.”

- பால் விசெண்ட், வார்டுகள், Wards 1 & 5, பிராந்திய கவுன்சிலர் மற்றும் துணைத் தலைமைப்பொறுப்பு, பொருளாதார மேம்பாட்டுக் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“சமூக மேம்பாட்டுத் திட்டம் முடியும் தருவாயில், உட்பொதிவான, நிதியல்லாத வகையிலான மற்றும் நிதி ரீதியான திட்ட நகழ்ச்சிகளுக்கான ஒரு “கருவிப் பெட்டியும்” உள்ளடங்கும்: இதில் வேலைவாய்ப்பு உருவாக்குதல், வரி வருவாய் மற்றும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் உள்ளிட்ட ப்ராம்ப்ட்டன் நகரத்தில் நீடித்திருக்கத் தேவையான நன்மைகளைக் கிளர்ந்து எழுச்செய்கிறது.”

- டேவிட் பேரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்பட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca